



**Natasha Maclaren-Jones**  
Minister for Families and Communities  
Minister for Disability Services

## MEDIA RELEASE

வெள்ளிக்கிழமை, 22 ஏப்ரல் 2022

### பாதிப்புக்குள்ளாகக்கூடிய குழுக்களுக்கு மில்லியன்கணக்கில் இலவச விரைவான காப்பூக்கிச் சோதனைகள் (RATs)

கோவிட்-19 நோய்த்தொற்றை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் உதவி புரிவதற்காக, ஊனமுற்றவர்கள், வீட்டிற்கு வெளியே பராமரிக்கப்படும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், பாதிப்புக்குள்ளாகக்கூடிய பல்கலாச்சார சமூகங்கள் மற்றும் பழங்குடியின சமூகங்கள் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்கள் குழுக்களுக்கு நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் மில்லியன்கணக்கில் இலவச விரைவான காப்பூக்கிச் சோதனைகளை (RATs) வழங்கும்.

குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கான அமைச்சர் மற்றும் ஊனமுற்றோர் சேவைகளுக்கான அமைச்சர் (Minister for Families and Communities and Minister for Disability Services) நடாஷா மக்லேரன்-ஜோன்ஸ் (Natasha Maclaren-Jones) கூறுகையில், நமது சமூகத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய சிலருக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய, 7.9 மில்லியன் வரையிலான விரைவான காப்பூக்கிச் சோதனைகள் (RATs) கிடைக்கும்.

"விரைவான காப்பூக்கிச் சோதனைகள் (RATs) மிகவும் தேவைப்படுபவர்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடியவை என்பதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம்; வரவிருக்கும் குளிர்காலத்தில், கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிராக அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்," என்று திருமதி மக்லேரன்-ஜோன்ஸ் (Mrs Maclaren-Jones) கூறினார்.

"கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால், உடல் ஊனமுற்றவர்கள் உள்ளிட்ட சில மக்கள் குழுக்களுக்கு அதிக அபாயங்கள் இருப்பதால், ஆரம்பகால நோயறிதல் (early diagnosis) மற்றும் சிகிச்சை இன்றியமையாததாகும்."

இலவச விரைவான காப்பூக்கிச் சோதனைகள் (RATs) இப்போது மாநிலம் முழுவதுமுள்ள இடங்களில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.

தகுதியுடையவர்கள் தங்களது ஊனமுற்றோர் சேவை வழங்குநர் மூலமாகவோ, அல்லது சமூகங்கள் மற்றும் நீதி திணைக்களத்தின் (Department of Communities and Justice ((DCJ)) நிதியுதவியுடன் நடைபெறும், மாநிலம் முழுக்க உள்ள அண்டை மையங்கள் (neighbourhood centres) மூலம் நேரடியாகவோ சோதனைகளைப் பெற முடியும்.

விரைவான காப்பூக்கிச் சோதனை (RAT) ஒன்றில், கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான நேர்மறையான சோதனை முடிவு வந்துள்ள பாதிப்புக்குள்ளாகக்கூடிய நபர்கள், தேவைப்பட்டால், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் மருத்துவ உதவியை சரியான நேரத்தில் அணுகுவதற்கு, பி.சி.ஆர். (PCR) சோதனை ஒன்றின் மூலம் முடிவை உறுதிப்படுத்த நினைவூட்டப்படுகிறார்கள்.

இந்தத் திட்டம் ஆரம்பத்தில் நான்கு மாதங்களுக்கு இயக்கப்படும், மேலும் குளிர்கால இறுதியிலும் இது நீட்டிக்கப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க மதிப்பாய்வு ஒன்றும் செய்யப்படும்.

நியூ சவுத் வேல்ஸ் உடல் ஊனமுற்றோர் சங்க தலைமை நிர்வாக அதிகாரி (Physical Disability Council of NSW CEO) செரீனா ஓவன்ஸின் (Serena Ovens) கூறுகையில், உடல் ஊனமுற்றோர், அவர்களின் ஆதரவு ஊழியர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினர் மறக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், அவர்கள் இலவச விரைவான காப்பூக்கிச் சோதனைகளைப் (RAT) பெறுவதற்கான தகுதியைப் பெறுவர்.

"கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து மிகவும் அபாயத்தில் உள்ளவர்களை நாம் பாதுகாக்க வேண்டும், குறிப்பாக குளிர்கால மாதங்களில் நாம் நுழையும் போது, உடல் ஊனமுற்றவர்கள் அவர்கள் விரும்புவதைச் செய்யும் நிலைமைக்குப் பாதுகாப்பாகத் திரும்ப முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும்," என்று திருமதி ஓவன்ஸ் (Ms Ovens) கூறினார்.

மாநில மற்றும் பிராந்திய செயல்பாடுகளின் தேசிய உடல் ஊனமுற்றோர் சேவைகள் மூத்த மேலாளர் (National Disability Services Senior Manager State & Territory Operations) கரேன் ஸ்டேஸ் (Karen Stace), தங்களுக்கு மிகவும் தேவையான இலவச விரைவான காப்பூக்கிச் சோதனைகள் (RATs) வழங்கப்படுவதை உடல் ஊனமுற்றோர் வரவேற்றனர்.

"உடல் ஊனமுற்றோர் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு விரைவான காப்பூக்கிச் சோதனைகளைப் (RATs) பெற அனுமதிப்பதன் மூலம், குறிப்பாக குளிர்கால மாதங்களை நாம் கடக்கும்போது, நமது சமூகத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய சிலரைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதைக் காண்பது மிகவும் அருமையாக இருக்கிறது," என்று திருமதி ஸ்டேஸ் (Ms Stace) கூறினார்.